திரு. நா. சோமசுந்தரம் : பேரவைத் தலைவரவர்களே, பிற்பட்ட வகுப்பினரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் சேர்ந்து குடியிருப்பதற்கான காலனி கட்டும் திட்டம் மட்டும்தான் இப்பொழுது அரசாங்கத்தின் பரிசீலனையில் உள்ளதா ? தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் குடியிருப்பு கட்டித் தருகின்ற திட்டம் கைவிடப்பட்டதா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் (திருமதி) சத்தியவாணிமுத்து : ஏற்கெனவே இருந்த திட்டமே, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் என்று அல்ல. அதிலே 90 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட மக்கள், 10 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட மக்கள் அல்லாதோர் என்ற திட்டம்தான் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கும் அந்தத் திட்டம் இருக்கிறது, ஆனால் 10 சதவிகிதத்தினர் கூட தாழ்த்தப்பட்ட மக்கள் அல்லாதோர் தாழ்த்தப்பட்ட மக்களோடு வாழ முன்வருவதில்லை என்றுதான் நான் ஏற்கெனவே தெரிவித்தேன். எல்லா மக்களும் ஒன்றாக வாழ வேண்டுமென்ற எண்ணத்திலேதான் இந்தக் குறிப்பிட்ட இடத்திலேகூட இப்படிப்பட்ட திட்டத்தை நிறைவேற்றலாமா என்பதை அரசாங்கம் பரிசீலனை செய்து வருகிறது.

மாயூரம் அரசு மருத்துவ மனையை விரிவுபடுத்தல்

*294 வினா.—**திரு. என். கிட்டப்பா :** மாண்புமிகு பொதுச் சுகாதார, அரிசன நல அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :

(அ) மாயூரத்திலுள்ள அரசினர் மருத்துவ மனையை விரிவுபடுத்தும் திட்டம் ஏதேனும் பரிசீலனையிலுள்ளதா ?

(இ) ஆமெனில் அதன் விபரமென்ன

மாண்புமிகு டாக்டர் (திருமதி) சத்தியவாணிமுத்து :

(அ) , (ஆ) : புதிதாக வார்டு ஒன்று கட்டும் திட்டம் பரிசீலனைக்காக 1970–71 நிதியாண்டுக்கு ஒத்திப்போடப்பட்டுள்ளது.

திரு. என். கிட்டப்பா : தலைவர் அவர்களே, மாயூரம் நகரத்தினுடைய ஜனத்தொகை 20,0000 ஆக இருந்தபோது ஏற்படுத்தப்பட்ட அரசாங்க ஆஸ்பத்திரியில் அப்பொழுது நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த படுக்கைகள் எவ்வளவோ அதே அளவு படுக்கைகள்தான் இப்பொழுது இந்த நகரத்தினுடைய ஜனத்தொகை 50,000-க்கு மேற்பட்ட நிலையிலிருந்தும் இருக்கின்றன. அதை மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க அரசு முன்வருமா ?

மாண்புமிகு டாக்டர் (திருமதி) சத்தியவாணிமுத்து : நான் என்னுடைய பதிலில் போதிய அளவு கட்டுவதற்கு 1970–71-ல் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னேனே தவிர, கட்டுவதற்குரிய திட்டம் பரிசீலனையில் இல்லையென்று சொல்லவில்லை. மேலும், 38 படுக்கைகள் கொண்ட வார்டு ஒன்று ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவில் கட்ட வேண்டுமென்றுதான் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நிதி நிலையை முன்னிட்டுத்தான் ஒத்திப்போடப்படுகிறது. எனவே, 1970–71-ல் நிச்சயமாக எடுத்துக் கொள்ளப்படும்.

இந்திப் பிரச்சார சபை

*295 வினா—**திரு. பெ. மலைச்சாமி :** மாண்புமிகு கல்வி தொழில் அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினாவிற்கு விடையளிப்பாரா :

தமிழ் நாட்டில் இந்திப் பிரச்சார சபை இலவசமாக இந்தி கற்றுக் கொடுக்கும் திட்டம் பற்றி அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளதா?

மாண்புமிகு திரு செ. மாதவன்: இல்லை.